



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 34]

CHENNAI, WEDNESDAY, AUGUST 22, 2018
Aavani 6, Vilambi, Thiruvalluvar Aandu – 2049

Part VI—Section 1

Notifications of interest to the General Public
issued by Heads of Departments, Etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

	<i>Pages.</i>
GENERAL NOTIFICATIONS	
இந்திய புதைபொருள் சட்டம்- புதைபொருள் அறிவிக்கை	290
Confirmation of Variation to the Approved Saravanampatti Detailed Development Plan No. 2 of Coimbatore Local Planning Area	290
Variations to the Approved Second Master Plan for the Chennai Metropolitan Area 2026 of Chennai Metropolitan Development Authority for Chennai Metropolitan Area	291

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

GENERAL NOTIFICATIONS

புதைபொருள் அறிவிக்கை

(இந்திய புதைபொருள் சட்டம் 1878-ன் பிரிவு 4-ன்படி அறிவிப்பு)

(ந.க. எண் 28319/2017/ஆர்4)

No.VI(1)/300/2018.

திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், ஆயக்குடி கிராமம் வயல்வெளியில் சப்தகன்னியர் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலையின் விபரம் பின்வருமாறு:

வ.எண்	புதைபொருள் விபரம்	எண்ணிக்கை
1.	சப்தகன்னியர் கற்சிற்பம்	1

மேற்காணும் புதைபொருள் தொடர்பாக புதையல் மீது முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ உரிமை கோரும் அனைவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) முன்பாக நேரிலோ அல்லது தன்னால் முறைப்படி நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி மூலமாகவோ ஆஜராகி உரிமை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. மேற்படி உரிமை கோரல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) முன்பாக 28 ஆகஸ்ட் 2018 அன்று நேரிலோ அல்லது தன்னால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதி மூலமாகவோ தங்கள் உரிமை தொடர்பான ஆதாரங்களுடன் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதைபொருள் சட்டம், பிரிவு 9-ன்படி மேற்படி புதையல் தொடர்பாக எவரும் உரிமை கோரவில்லை என்றாலோ அல்லது கோரப்பட்ட உரிமை தக்க ஆதாரமின்மையால் நிராகரிக்கப்பட்டாலோ கண்டெடுக்கப்பட்ட புதைபொருள் உரிமையற்றது (Ownerless) என முடிவு செய்து ஆணையிடப்படும்.

திண்டுக்கல்,
2018 ஜூலை 28.

டி.ஜி. வினாய்,
மாவட்ட ஆட்சித் தலைவர்.

Confirmation of Variation to the Approved Saravanampatti Detailed Development Plan No. 2 of Coimbatore Local Planning Area.

(Roc. No. 585/2018/DP2)

No.VI(1)/301/2018.

In exercise of the powers conferred under Section 33(2) of Town and Country Planning Act 1971, the Commissioner of Town and Country Planning, Chennai-2 in Proceedings Roc.No.585/18DP2, dated 31-07-2018 here by confirms the following variation to the Conversion of Public purpose use into Residential use in S.No. 364 part (364/2B2 & 364/2B3) and 367/1A part (367/1A2) in Extent: 1.81 1/2 Acre - Saravanampatti Village, Coimbatore Corporation, Coimbatore North Taluk & District, Coimbatore Local Planning Area, approved by the Commissioner of Town and Country Planning Proceedings in Roc. No. 15203/2008 DP2, dated 07-12-2012 and the fact of this approval in Form No. 12, published in *Tamil Nadu Government Gazette* No. 40, Part VI—Section 1, page No. 359 & 360, dated 09-10-2013 Publication No. VI(1)/395/2013 and the said draft notification published in *Tamil Nadu Government Gazette* No. 13, Part VI—Section 1, Page No.110 & 111, dated 28-03-2018, Publication No. VI(1)/111/18.

2. Since no objections and suggestions have been received on this draft notification within the stipulated time, the same are here by confirmed and ordered as below.

CONFIRMATION OF VARIATION

1. Whenever the expression Map No. 4 & 5, DDP (CR) DTCP No. 26/12, occurs the expression DDP (V)/DTCP No. 03/2018 should be added at the end to be read with.

2. In Schedule-IV (Form No. 7) in serial. No. 4, in Column 2, in comprising S.No. 364 part 367/1A pt shall be deleted.

3. In Schedule IV (Form No. 7) in Serial No. 4 in Column 4 the figure "2.40.0" shall be deleted and the figure "2.40.0" shall be deleted and the figure "1.66.54" shall be substituted at that same place.

Chennai - 600 002,
31st July 2018.

BEELA RAJESH,
Commissioner of Town and Country Planning.

**Variations to the Approved Second Master Plan for the Chennai Metropolitan Area 2026 of
Chennai Metropolitan Development Authority for Chennai Metropolitan Area.**

Koladi Village, Thiruvallur District

(Letter No. R1/17172/2009)

No.VI(1)/302/2018.

In exercise of the powers delegated by the Government of Tamil Nadu in G.O. Ms. No. 419, Housing and Urban Development Department, dated 1st June 1984 under Section 91 (1) of the Tamil Nadu Town and Country Planning Act, 1971, the Member-Secretary, Chennai Metropolitan Development Authority hereby makes the following variation under sub-section (4) of Section 32 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) to the Thiruverkadu Township Area D.D.P. approved in G.O. Ms. No. 1451, Housing and Urban Development Department, dated:11-09-86 and published as Notification in Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*.

VARIATION


In the said D.D.P. in Clause 2(a), 3(xi) and 9(d) after expression Map No. 4 D.D.P/M.M.D.A. No.1/86 the expression and Map P.P.D. / D.D.P (V) No. **14/2018** shall be added.

In form 6:

In Column No. (2) under the heading "AGRICULTURAL" and under the sub-heading of "VILLAGE No.91, KOLADI" the S.No.66/3 shall be deleted from the part of R.S.No.66. In column No.(4) under the heading "AGRICULTURAL" and under the sub-heading of "VILLAGE No.91, KOLADI" an extent of "0.14.0 Hectare" shall be deducted from the total extent.

In Column No.(1) to (7) under the heading "INSTITUTIONAL" and under the sub-heading of "VILLAGE No.91, KOLADI" the following shall be added:

V.No.91, KOLADI

Sl.No.	Locality	Reference to marking on map	Approximate area in hectares	Purpose for which use zone to be reserved	Present use	Remarks
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
1.	S.No.66/3 of Koladi Village, Maduravoyal Taluk, Thiruvallur District, Thiruverkadu Municipal Limit.		0.14.0 Hectare	Institutional	Vacant	—

EXPLANATORY NOTE

(This is not part of variation. It intends to bring-out the purport)

"S.No.66/3 of Koladi Village, Maduravoyal Taluk, Thiruvallur District, Thiruverkadu Municipal limit **classified as "Agricultural use zone" is now reclassified as "Institutional Use Zone"** instead of Mixed Residential use zone subject to the condition that the applicant has to gift the Street Alignment portion to the Local Body concerned while taking up development in the site under reference.

Chennai - 600 008,
16th August 2018.

RAJESH LAKHONI,
*Principal Secretary / Member-Secretary,
Chennai Metropolitan Development Authority.*